

முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் (CMSPGHS)

முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2011-2012 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இத்திட்டமானது கிராமப்புற ஏழை மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தமிழக அரசின் சிறப்புமிக்க திட்டமாகும்.

கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் 300 சதுரடி அளவில் கட்டப்படுகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. ஊரகப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.
2. ஒவ்வொரு வீடும் 300 சதுரடி பரப்பளவில் ரூ.2.10இலட்சம் அலகு தொகையில் மாநில அரசின் முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.
3. ஒவ்வொரு வீடும் வசிக்கும் அறை படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை, தாழ்வாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும்.
4. வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும்.
5. வீட்டுமனை மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள்.



மாதிரி வடிவமைப்பு

❖ ஒவ்வொரு வீடும் 300 சதுரடி பரப்பளவிற்கு மிகாமல் கட்டப்பட வேண்டும்.

❖ ஒரே மாதிரியான வடிவமைப்பில் கட்ட வேண்டும் என்பதால் வடிவமைப்பில் எந்தவித மாறுதல்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும், அனுமதிக்கப்பட்ட வீட்டின் மொத்த பரப்பளவு 300 சதுர அடிக்குள் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல் சமையலறை மற்றும் படுக்கை அறையின் திசையினை இட அமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்க அனுமதிக்கப்படும்.

❖ இத்திட்டத்திற்கான சின்னம் செராமிக் ஓடுகளில் வடிவமைக்கப்பட்டு அனைத்து வீடுகளில் அனைவரும் பார்க்கும் வகையில் பதிக்கப்பட வேண்டும்.



பயனாளிகளின் தகுதிகள்

- ✓ சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பதாக வசிப்பவராக இருக்கவேண்டும்.
- ✓ 300 சதுர அடிக்கு குறையாத வீட்டுமனை சொந்தமாக இருக்க வேண்டும்.
- ✓ குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனைப்பட்டா இருக்க வேண்டும்.

- ✓ தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக்கூடாது.
- ✓ அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்க கூடாது.

பயனாளிகள் தேர்வு செய்யும் முறை

- ❖ கிராம ஊராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதி வாய்ந்த பயனாளிகளை வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்து இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்
- ❖ 29 விழுக்காடு ஆதிதிராவிடர்களுக்கு 1 விழுக்காடு பழங்குடியினருக்கும், மற்றும் மீதமுள்ள 70 விழுக்காடு இதர இனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
- ❖ மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படவேண்டும்.
- ❖ பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும்போது மாற்றுத்திறனாளிகள் விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் துணை ராணுவ படையினர் ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள் ,எச்ஐவி, காசநோய் ,எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.



- ❖ மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்கள்,, வெள்ளம், தீ விபத்துக்கள் மற்றும் பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.



இத்திட்டமானது பயனாளிகள் நலன் கருதியே உள்ளதாலும் மற்றும் இதர குடியிருப்பு திட்டங்களை காட்டிலும் அலகு தொகை கூடுதலாக உள்ளதாலும் தமிழக மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளதால் இத்திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.